

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

களணிய பல்கலைக்கழகத்திற்கு இணைந்துள்ள கம்பகா விக்கிரமார்ச்சி கல்வி நிறுவனத்தின் 2020 ஆம் ஆண்டு டிசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் அன்றைய திகதியில் முடிவடையும் ஆண்டுக்கான காசுப்பாய்ச்சல் கூற்று, நிதிக் கூற்றுகளுக்கு ஏற்புடையதான குறிப்புகள் மற்றும் சாராம்சப்படுத்திய முக்கியமான கணக்கீட்டு கொள்கைகள் என்பவற்றைக் கொண்டமைந்துள்ள 2020 ஆம் ஆண்டு திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடையும் ஆண்டுக்கான நிதிக் கூற்றுகள் 1978 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தில் 18 ஆவது பிரிவு பிரகாரம் விதிக்கப்பட்டுள்ள 1995 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க கம்பகா விக்கிரமார்ச்சி ஆயர்வேத கல்வி நிறுவனத்தின் விவரக் குறிப்பில் 19 ஆவது பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய, இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பில் 154(1) உறுப்புரை மற்றும் 2018 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வுச் செய்யப்பட்டது. பாராளுமன்றத்திடம் சமர்ப்பிக்கவேண்டுமென கருதுகின்ற எனது கருத்துக்கள் மற்றும் அவதானிப்புகள் இவ்வறிக்கையில் குறிப்பிடப்படுகின்றது.

இவ் அறிக்கையின் 1.5 பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் தாக்கத்தினைத் தவிர்த்து, கல்வி நிறுவனத்தின் 2020 ஆம் ஆண்டு டிசெம்பர் 31 ஆந் திகதியில் நிதிசார் நிலைமையினையும் அன்றைய திகதியில் முடிவடையும் ஆண்டுக்கான அதன் நிதி செயலாற்றினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இவ்வறிக்கையில் பந்தி 1.5 இல் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக்கொண்டு எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயம் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கணக்காய்வு தரநியமம்படி (இ.க.த.நி) பிரகாரம் என்னால் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த கணக்காய்வு தரநியமம்படி எனது பொறுப்பு, இவ்வறிக்கையில் நிதிக் கூற்றுகளின் கணக்காய்வு தொடர்பில் கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பகுதியில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை வழங்கும் பொருட்டு என்னால் பெற்றுக்கொண்டுள்ள கணக்காய்வு சாட்சிகள் போதுமானதும் பொருத்தமானதெனவும் நம்புகின்றேன்.

1.3 நிதிக் கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக் கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக் கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கல்வி நிறுவனம் தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கல்வி நிறுவனத்தை

கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கல்வி நிறுவனத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் கல்விக் கல்லூரியின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக் கூடியவாறு கல்வி நிறுவனமானது அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4. நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்;

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி நிறுவனத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.

- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கல்வி நிறுவனத்திற்குள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கல்வி நிறுவனத்தின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயன்ற வரை தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரிசோதனை செய்வதற்கு கணக்காய்வு விடயவெல்லையும் விரிவாக்கப்பட்டுள்ளது.

- தகவல் சமர்ப்பித்தல் தொடர்பானவிடத்து கல்வி நிறுவனத்தின் கடமைகள் தொடர்ச்சியாக மதிப்பீட்டுக்கு உட்படும் வகையில் அதன் ஒழுங்கமைதல், முறைமைகள், திட்டங்கள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய கடித ஆவணங்கள் முறையாகவும் போதுமான அளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும், குறித்த முறைமைகள், திட்டங்கள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய கடித ஆவணங்கள் பயனுள்ளவாறு பேணிச் செல்லப்படுகின்றதா எனவும்,
- ஏதேனும் எழுத்தினாலான சட்டத்திற்கு அல்லது கல்வி நிறுவனத்தின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட ஏதேனும் பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்கியொழுகி நிறுவனம் செயற்பட்டுள்ளது எனவும்.
- தமது தத்துவங்கள், பணிகள் மற்றும் கடமைகளுக்கு இணங்கியொழுகி செயலாற்றப்பட்டுள்ளது எனவும்,
- வளங்கள், காலவரையறைகளினுள்ளும் ஏற்புடையற்பாலனவான சட்டங்களுக்கு இணங்கியொழுகவும் சிக்கனமாகவும், வினைத்திறனாகவும், பயனுறுதியாகவும் பெறப்பட்டுப் பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும்,

1.5 நிதிக் கூற்றுகள்

1.5.1 நிதிக் கூற்றுகள் தயாரித்தல் தொடர்பான உள்ளக கட்டுப்பாடு

கொடுக்கல்வாங்கல் முகாமைத்துவத்தில் பொதுவான மற்றும் உறுதியான அதிகாரத்துடன் செயற்படல், உரியதான அறிக்கையிடல்களை நியமங்களுக்கு ஒழுங்கமைவாக தயாரிப்பதற்கு தேவையானவாறு கொடுக்கல்வாங்கல்களை பதிவு செய்தல், சொத்துக்களுக்கான கணக்கீட்டு நெறிமுறை பேணிச் செல்லுதல், முகாமைத்துவத்தின் பொதுவான மற்றும் உரிய அதிகாரத்துவத்துடன் மட்டும் சொத்துக்களை அணுகுதல், குறிப்பு வைக்கப்பட்ட சொத்துக்களுக்கான கணக்கீட்டு நெறிமுறை தற்போதுள்ள சொத்துக்களுடன் நியாயமான காலப் பகுதிக்குள் ஒப்பிடுதல், வேறுபாடுகள் இருப்பின் அவை தொடர்பாக உரியவாறு நடவடிக்கை எடுத்தல் என்பவற்றுக்கு நியாயமான உறுதியினை பெற்றுக்கொள்வதற்கு போதியளவிலான “சிறப்பாக திட்டமிடப்பட்ட” உள்ளக கணக்கீட்டு கட்டுப்பாட்டு முறைமையை கல்வி நிறுவனத்தால் பேணிச்செல்லுதல் அத்தியாவசியமாகும்.

1.5.2 இலங்கை அரசு துறை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் அபிப்பிராயம்	பரிந்துரை
இலங்கை பொது துறை கணக்கீட்டு நியமம் 07 இல் 65 ஆவது பந்தி பிரகாரம் நடைமுறையல்லாத சொத்துக்களின் பயனுள்ள ஆய்க்காலம் வருடாந்தம் மீளாய்வு செய்யாமை காரணமாக செலவினம் ரூபா.108,343,085 ஆன நிலையான சொத்துக்கள் முற்று முழுதாக தேய்மானம் செய்திருப்பினும், மேலும் பயன்படுத்தப்பட்டிருந்ததுடன், அதன்படி ஏற்பட்ட மதிப்பிடப்பட்ட வழு இலங்கை பொது துறை கணக்கீட்டு நியமம் 03 இன் பிரகாரம் மீள்திருத்தம் செய்வதற்கு இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.	புதிய பல்கலைக்கழகத்தின் ஆரம்ப திகதியில் சொத்துக்களை உரியவாறு மதிப்பிடப்பட்டு கணக்கு வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.	இலங்கை பொது துறை கணக்கீட்டு நியமங்களுக்கமைவாக நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும்.

1.5.3 கணக்கீட்டு கொள்கைகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் அபிப்பிராயம்	பரிந்துரை
சொத்துக்கள், பொறித் தொகுதிகள் மற்றும் உபகரணங்கள் அடங்கலாக இயந்திரங்கள் மற்றும் இயந்திர உபகரணங்களின் தேய்மான கொள்கைகளை வெளிப்படுத்தாது வருடாந்தம் 10% என்ற பெறுமதியில் தேய்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.	எதிர்வருங் காலத்தில் இறுதி கணக்குகளை சமர்ப்பிக்கும்போது புறம்பாக தெளிவாக குறிப்பிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.	பின்பற்றும் கணக்கீட்டு கொள்கைகளை செவ்வையாக வெளிப்படுத்தல் வேண்டும்.

1.6 சட்டங்கள், விதிகள், ஒழுங்குவிதிகள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்கள் என்பவற்றுக்கு இணங்காமை

சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்கு-விதிகள் என்பவற்றின் தொடர்	இணக்கமின்மை	முகாமைத்துவத்தின் அபிப்பிராயம்	பரிந்துரை
2020 ஆகஸ்ட் 28 ஆந் திகதிய 01/2020 ஆம் இலக்க அரசு நிதிச் சுற்றறிக்கை	(அ) உரிய திட்டமிடலின்றி 08 சந்தர்ப்பங்களில் வழங்கியுள்ள மொத்தம் ரூபா.190,650 ஆன முற்பணம் சம்பந்தப்பட்ட பணிக்கு செலவினம் செய்யாது 06 நாட்கள் தொடக்கம் 80 நாட்கள் வரையிலான காலப்பகுதி தம்வசம் வைத்துக் கொண்டு மீள சீராக்கப்பட்டிருந்தது.	தொற்று நொய் நிலைமை காரணமாக பணிகளை அவ்வப்போது பிற்போடப்பட்டமையால் குறித்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.	சுற்றுநிருபத்தின் ஏற்பாடுகளுக்கமைவாக நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும்.
	(ஆ) முற்பணம் வழங்கிய பணி முடிவடைந்தவுடன், சீராக்கப்பட வேண்டுமாயினும், 04 சந்தர்ப்பங்களில் வழங்கிய முற்பணம் ரூபா.128,700 தொகை 8 நாட்கள் தொடக்கம் 98 நாட்கள் வரை தாமதமடைந்திருந்தது.	வாகன அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதில் தாமதமடைதல், ஓய்வுபெற்று செல்கையில் வைபவங்களை நடாத்தப்படாதிருத்தல், பார்சல் தபால் நடவடிக்கைகள் முறையற்று காணப்படுதல் மற்றும் நிறுவனம் அமைந்துள்ள பிரதேசத்திற்கு பயனதடை விதித்தல் போன்ற காரணங்களால் முற்பணம் சீராக்குவதில் தாமதம் ஏற்பட்டதென அறிவிக்கப்பட்டது.	சுற்றுநிருபத்தின் ஏற்பாடுகளுக்கமைவாக நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும்.

2. நிதிசார் மீளாய்வு

2.1 நிதிசார் விளைபயன்

கல்வி நிறுவனத்தின் மீளாய்விற்கான ஆண்டில் தொழில்பாட்டு விளைபயன் ரூபா.45,350,417 ஆன மிகை காணப்பட்டதுடன், அதற்கு நேரொத்ததாக கடந்த ஆண்டின் பற்றாக்குறை ரூபா.80,540,075 ஆகும். அதன்படி நிதிசார் விளைபயனில் ரூபா.125,890,492 ஆன வளர்ச்சி அவதானிக்கப்பட்டது. இந்த வளர்ச்சிக்கு மீளாய்விற்கான ஆண்டின் மீண்டுவரும் வருமானம் மற்றும் சுய நிதி கற்கைநெறிகளின் வருமானம் அதிகரித்தலும் ஆளுக்குரிய வேதனாதிகள் குறைவடைதலும் பிரதான காரணங்களாகின.

3. தொழில்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ வினைத்திறனின்மை

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் அபிப்பிராயம்	பரிந்துரை
2013 ஆம் ஆண்டில் இலவச அளிப்பு பத்திரத்தால் கையளிக்கப்பட்டிருந்த ஹெக்டயார் 2.3533 ஆன நிலப்பகுதியினைக் கொண்ட வத்துபிட்டி-வல, மாத்தலானே பகுதியில் அமைந்திருந்த மூலிகை பூங்காவில் 2021 ஏப்ரல் 07 ஆந் திகதி மேற்கொண்ட பௌதீக பரிசோதனையில் சம்பந்தப்பட்ட மரங்களை இலகுவாக வேறுபடுத்தி அடையாளம் காண்பதற்கு பொருத்தமான முறைமை பின்பற்றப்படாமை, தற்போதுள்ள மரங்கள் தொடர்பான ஆய்வினை மேற்கொள்ளாமை, மரங்கள் அமைந்துள்ள முறை தொடர்பான பதிவில்லாமை மற்றும் பூங்காவை பராமரிக்கும் முறை தொடர்பாக உறுதியான நிகழ்ச்சித்திட்டம் இல்லாமை ஆகிய குறைப்பாடுகள் அவதானிக்கப்பட்டன.	கடந்த காலப்பகுதியில் நிறுவனத்தில் அவ்வப்போது மேற்கொண்ட முகாமைத்துவத்தின் மாற்றங்கள் காரணமாக பூங்காவில் அவிவிருத்தி நடவடிக்கைகளை திட்டமிடல், நடைமுறைப்படுத்தல் மற்றும் பராமரித்தல் என்பவற்றில் சில குறைப்பாடுகள் ஏற்பட்டன.	உரிய திட்டம் மற்றும் முகாமைத்துவத்துடன் மூலிகை பூங்காவின் நடவடிக்கைகளை பராமரித்தல் வேண்டும்

3.2 தொழில்பாட்டு வினைத்திறனின்மை

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் அபிப்பிராயம்	பரிந்துரை
மீளாய்விற்கான ஆண்டில் கற்பிக்கப்படாத செய்முறை பயிற்சி மற்றும் க்ளினிக் பயிற்சி என்பவற்றின் போதனை மணித்தியாலங்களின் எண்ணிக்கை ஒழுங்குமுறையில் 2981 மற்றும் 70 ஆவதுடன், குறித்த கற்பிக்கப்படாத மணித்தியாலங்களை எவ்வாறு ஈடு செய்வது என்பது தொடர்பான தகவல்களை கணக்காய்விடம் சமர்ப்பிக்கப்படவில்லை.	Covid 19 தொற்று நோய் நிலைமை காரணமாக விதிக்கப்பட்ட பயணத் தடையால் செய்முறை பயிற்சி நடவடிக்கைகளில் தடை ஏற்பட்டுள்ளது.	கற்பிக்கப்படாத பயிற்சிகளுக்கான போதனை மணித்தியாலங்களை ஈடு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும்.

3.3 நிதியங்களின் குறை பயன்பாடு

கணக்காய்வு அவதானிப்பு

19 நிதியங்கள் மற்றும் அளிப்புகளில், மீளாய்விற்கான ஆண்டில் திசெம்பர் 31 ஆந் திகதியில் நிலவிய மொத்தம் ரூபா.2,400,358 ஐ சம்பந்தப்பட்ட நோக்கங்களின் பொருட்டு உபயோகப்படுத்தியிருக்கவில்லை.

முகாமைத்துவத்தின் அபிப்பிராயம்

எதிர்வரும் காலத்தில் நிதியம் பயன்படுத்துவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பரிந்துரை

நிதியம் மற்றும் அளிப்புகளை சம்பந்தப்பட்ட நோக்கங்களின் பொருட்டு உபயோகப்படுத்தல் வேண்டும்.

3.4 ஒப்பந்த நிருவாகத்தின் குறைப்பாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு

பெண்களின் வதிவிடம் நிருமாணிக்கும் பணி 2017 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதுடன், ரூபா.572,000 ஐ மட்டும் செலவிடப்பட்டு, உரிய அனுமதி இல்லாமை காரணமாக இடையில் நிறுத்தப்பட்டிருந்தது.

முகாமைத்துவத்தின் அபிப்பிராயம்

தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ள இந்த கருத்திட்டம் எதிர் காலத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டால் செலவிடப்பட்ட இந்த தொகை மூலதனமயப்படுத்தும் நோக்கில் மேலும் வைத்துக்கொள்ளப்பட்டதாக காண்பிக்கப்பட்டிருந்தது.

பரிந்துரை

தேவையான அனுமதிகளை தாமதமின்றி பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட பணிகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும்.

3.5 மனித வளங்களின் முகாமத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

மீளாய்விற்கான ஆண்டில் திசெம்பர் 31 ஆந் திகதியில் அங்கீகரிக்கப்பட்ட பணியாற்றொகுதி 200 ஆனதுடன், உண்மையான பணியாற்றொகுதி 156 ஆகியதால், 44 வெற்றிடங்கள் இருப்பினும், குறித்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு மீளாய்விற்கான ஆண்டில் நடவடிக்கை மேற்கொண்டிருக்கவில்லை.

முகாமைத்துவத்தின் அபிப்பிராயம்

புதிய பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பதவிகளை நிரப்புதல் நன்மை பயக்குவதால், தற்காலிகமாக பதவிகளை நிரப்புதல் இடை நிறுத்தப்பட்டுள்ளது என்பதை அறியத் தருகின்றேன்.

பரிந்துரை

தேவைக்கமைவாக பணியாற்றொகுதியின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும்.

4. கணக்கீட்டு நெறிமுறை மற்றும் நள்ளாளுகை

4.1 வரவு செலவு கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் அபிப்பிராயம்	பரிந்துரை
2020 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட வரவு செலவு அட்டவணையின் பெறுமதிகள் மற்றும் உண்மையான பெறுமதிகள் என்பவற்றுக்கிடையில் ஏற்றத்தாழ்வு 37% தொடக்கம் 431% வரையிலான வெல்லைக்குள் காணப்பட்டதால் வரவு செலவு பதிவேடை திருப்திகரமான முகாமைத்துவ கட்டுப்பாட்டு முறையாக உபயோகப்படுத்தியிருக்கவில்லை.	2020 ஆம் ஆண்டில் நாட்டில் நிலவிய தொற்று நொய் நிலைமை காரணமாக நிறுவனத்தின் நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டவாறு மேற்கொள்வதில் பிரச்சினையுடன் கூடிய நிலைமை ஏற்பட்டதால் இலக்காகக் கொண்ட செலவின பணிகளை நிறைவேற்றாதல் சிரமம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.	முகாமைத்துவ கட்டுப்பாட்டு முறையாக வரவு செலவு பதிவேடை உபயோகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும்.